

துணை ஏடுகள் I - சிறப்பு நோக்க ஏடுகள்

மாதிரி வினாத்தாள்-1

11th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

--	--	--	--	--	--

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

Time : 00:35:00 Hrs

Total Marks : 25

பகுதி-அ

3 x 1 = 3

- 1) எந்திரம் வாங்கியது பதிவு செய்யப்படுவது
(a) விற்பனை ஏடு (b) முறையான குறிப்பேடு (c) கொள்முதல் ஏடு
- 2) கொள்முதல் ஏட்டில் பதிவு செய்யப்படுவது
(a) அனைத்து வகையான கொள்முதல் (b) ரொக்கக் கொள்முதல் மட்டும் (c) கடன் கொள்முதல் மட்டும்
- 3) கடன் விற்பனை பதிவு செய்யப்படுவது
(a) விற்பனை ஏடு (b) ரொக்க ஏடு (c) முறையான குறிப்பேடு

பகுதி-ஆ

4 x 2 = 8

- 4) மாற்றுச் சீட்டை தள்ளுபடி செய்தல் என்றால் என்ன?
- 5) பெறுதற்குரிய மாற்றுச் சீட்டு ஏடு (Bills Receivable Book) குறிப்பு வரைக.
- 6) செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டு ஏடு (Bills Payable Book) பற்றி நீவிர் அறிவது யாது?
- 7) அடிக்கடி நிகழாப் பதிவுகள் (எப்பொழுதாவது நிகழும் பதிவுகள்) யாவை?

பகுதி-இ

3 x 3 = 9

- 8) மேலெழுதுதல் என்றால் என்ன?
- 9) மாற்றுச் சீட்டை ஒய்வுபடுத்துதல் பற்றி குறிப்பு எழுதுக.
- 10) மாற்றுச் சீட்டினை புதுப்பித்தல் பற்றி குறிப்பு வரைக.

பகுதி-ஈ

1 x 5 = 5

- 11) திருமதி .சுபஸ்ரீ அவர்களின் கொள்முதல் ஏட்டில் கீழ்காணும் நடவடிக்கைகளைப் பதிவு செய்க.
மார்ச் 2003
1 சுரேஷிடமிருந்து 100கிலோ காபிக் கோட்டை கிலோ ஒன்று ரூ.40 வீதம் வாங்கியது.
5 ஹரியிடமிருந்து 80 கிலோ டத்தாள், கிலோ ஒன்று ரூ.20 வீதம் வாங்கியது
12 திருச்சி, ரேகா சுகர்ஸிடமிருந்து 1200 கிலோ சர்க்கரை கிலோ ஒன்று ரூ.8 வீதம் வாங்கியது
18 சென்னை, பெருமாள் சுவீட்டிடமிருந்து 40 டிள்கள் இனிப்பு, டின் ஒன்று ரூ.200 வீதம் வாங்கியது.
20 சென்னை, கோவிந்த பிஸ்கட் கம்பெனிடமிருந்து 20 டின் பிஸ்கட்டுகள், டின் ஒன்று ரூ.400 வீதம் வாங்கியது.
